

சக்தி சங்கமம்



மங்களபுரி டைம்ஸ் - பிரதி செவ்வாய் கிழமை

23- மார்ச் - 2021
கமலம்-1, இதழ் -45



108 சக்தி பீட ஆலயம், மங்களபுரி, கண்ணன்தாங்கல்.

உலகம் பரவிய மதம் - ஸ்ரீ மஹா பெரியவா அருளியது. இன்னொரு உதாரணம் இதைப்பார்த்தால் மூலத்தில் (சனாதன தர்மம்) இருப்பது வெளி தேசத்தில் வேறு காலத்தில் ரொம்பவும் மாறினாலும்கூட மூலத்தையே காட்டிக்கொடுக்கும் எப்படி? நம்முடைய திருப்பாவை- திருவம்பாவை பாடல்கள் சுமார் 1500 வருடங்களுக்குள் முற்பட்டவையே. எப்படியானாலும் நம் வேதம்- இதிஹாச காலத்திற்கு மிகவும் பிற்பாடே தோன்றியவர்கள் இதை எழுதிய ஸ்ரீ மாணிக்கவாசகர் மற்றும் ஸ்ரீமதி ஆண்டாள். அவர்கள் காலத்திற்கு பிறகு வந்த சோழ ராஜாக்கள் கடல் கடந்து தம் சாம்ராஜ்யத்தை தூர-கிழக்கு நாடுகளில் குறிப்பாக வளர்த்தார்கள். பாலி மாதிரி தேசங்கள் முழுக்க ஹிந்துவாயின. இதைத் தவிர கம்போடியா, தாய்லாந்து, இந்தோ-சீனா, பிலிப்பைன்ஸ் வரை ஹிந்து காலரச்சாரம் பரவியிருந்தது இதை ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் என்பர். (தொடரும்)

சக்தியை போற்றுவோம்- முக பஞ்சசதீ ஆர்யா சதகத்திலிருந்து அடுத்த ஸ்லோகத்தை பாப்போம். ஸ்லோகம்:

- ❖ குடில குசம் கடினகுசம் குந்தஸ்மித காந்தி குங்குமச்சாயம்
- ❖ குருதே விஹருதிம் காஞ்ச்யாம் குலபர்வத சார்வபௌம சர்வஸ்வம் ||

பொருள்:

பூமியில் இருக்கும் பெரிய பர்வதங்களின் சக்ரவர்த்தியான ஹிமவானின் சகல ஸௌபாக்ய செல்வ மகளான தேவி சுருண்ட கூந்தல் கடின ஸ்தனங்கள் முல்லையை நிகர்த்த புன்சிரிப்பு, குங்குமம் போன்ற சிவந்த மேனி என்று இப்படி உயர்ந்த சாமுத்திரிகா லக்ஷணங்களுடன் காஞ்சியில் விளங்குகிறாள். (தொடரும்)

சக்தி பீடம் 44 : சந்திரிகா தேவி. ஹரிச்சந்திரம் பகவான் வேத வ்யாஸர் குறிப்பிட்ட 44 வது சக்தி பீடம் இன்றைய குஜராத் மாநிலத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள ஷாம்லாஜி சேஷத்ரமே இது என்று சிலரும் இல்லை பாகிஸ்தான் நாட்டிலுள்ள தட்டா மாவட்டம் தேபால் கிராமமே என்று சிலரும் கூறுகின்றனர். ஆனால் இரண்டு இடங்களிலும் சக்தி பீட ஆலயம் இல்லை. நம்மை பொறுத்தவரை ஸ்ரீ வியாசர் கூறிய இந்த தேவியின் ரூபத்தை மங்களபுரி சேஷத்ரத்தில் சிற்ப சாஸ்திர முறைப்படி அமைத்துள்ளோம். அன்னை நின்ற கோலத்தில் சகல அலங்காரங்களுடன் வர ஹஸ்த முத்திரையையும் இன்பத்தையும் இரு கைகளினால் வழங்குகிறார். சுக வாழ்வு அளிக்கும் தேவி இவர்

மங்களபுரியில் உலக மக்கள் கொடிய கொரானா துயரிலிருந்து விடுபெற 27 நாட்கள் தொடர் நஷைத்திர யாகம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் 14-மார்ச்-21 முதல் 09-ஏப்-21 வரை நடைபெறுகிறது பக்தர்கள் பங்குபெற்று பயன் பெற அழைக்கிறோம்

ஸ்ரீ குருஜியின் அம்ருதவாணி - குரு மஹிமை

- ❖ யத் பாவம் தத் பவதி அதாவது நம் எண்ணங்களின் அடிப்படையில்தான் செயல்கள் தோன்றும். அவை நல்லதா கெட்டதா செய்யலாமா கூடாதா என்று நாம் அறிந்துக்கொள்ள வழிக்காட்ட நமக்கு ஒரு குருநாதர் வேண்டும்.
- ❖ மனம் சாந்தி பெற குரு அனுக்கிரஹம் வேண்டும். குருவருளால் திருவருள் கிடைக்கும். ஆதி சங்கரர் எவன் இறைவனை வணங்காமல் இருக்கிறானோ எவனுக்கு குரு அருள் இல்லையோ அவனுக்கு சாந்தி கிடைக்காது என்று கூறியிருக்கிறார்.
- ❖ குருவின் சின்னம் அவரது பாதுகை அது தக்க வழிகாட்டக்கூடியது. பாதுகைகளை பூஜிக்கக்கூடவேண்டாம் ஸ்மரணம் செய்தால் போதும் பாபங்கள் நிவர்த்தியாகிவிடும். (தொடரும்)

தெரிந்த மஹான் தெரியாத தகவல் - ஸ்ரீ அகஸ்தியர்

- ❖ காலத்தை வென்றவர் ஸ்ரீ அகத்தியர் என்றால் அதுமிகையல்ல ஏனெனில் அவர் ராமாயணம், மஹாபாரதம் வேத காலம் பின்னர் என்று நீண்ட நெடுங்காலம் வாழ்ந்தவர்.
- ❖ வேத முனிவராக மட்டும் இல்லாமல் சமஸ்கிருதம் மற்றும் தமிழிலும் பல்வேறு நூல்களை புனைந்துள்ளார். இந்திய தேசம் மட்டுமல்லாமல் ஸ்ரீ விஜய தேசங்களிலும் அவர் புகழ் பரவியிருந்தது.
- ❖ இத்தனை தவ வலிமை பெற்றிருந்தும் மற்ற வேத கால ரிஷிகளை போன்றே இவரும் ஸ்ரீமதி லோபாமுத்ரா தேவியை மணந்து இல்லற தர்மத்தை போற்றி வளர்த்தார்.
- ❖ ஸ்ரீ அகஸ்தியரின் அத்தனை பெருமைகளும் அன்னை பராசக்தியின் அருளே இதை வரும் வாரங்களில் பார்ப்போம் (தொடரும்)